1989 அக்டோபர் 31]

(ஊ) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிலாளர்கள் பிரச்சினை.

* **திரு. சோ. அழகர்சாமி**: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரக்கூடிய ஒரு விஷயம், ஏற்கெனவே கடந்த சட்டமன்றக் கூட்டம் முடிவுற இருந்த நேரத்திலே நான் சொன்னேன், ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்கள் 3,000 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. நேற்றுக்கூட அதற்காக அனைத்துச் சங்கத்தையும் சேர்ந்தவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தார்கள். நேற்று சட்டசபையில் அதை கிளப்ப முடியவில்லை. காரணம் தலைவர் அவர்களுக்குத் தெரியும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அப்போது பதில் சொல்லும்போதுகூட கடைசியாக சொன்னார்கள், பல்வேறு வேலைகள் இருந்ததன் காரணமாக, சட்டமன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதன் காரணமாக இதில் கவனம் செலுத்த முடியவில்லை, ஆகவே கூடிய சீக்கிரம் அந்தத் தொழிற்சாலையில் அந்த 3,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கின்ற ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்னார்கள் (குறுக்கீடு) ஸ்டாண்டர்டு மோட்டார் பற்றி சொல்லுகிறேன்.

அதிலே தனியார் நடத்துவதிலே பல்வேறு இடைஞ்சல்கள் செய்து இருப்பதன் காரணமாக, அரசே அதை ஏற்று நடத்தியாவது அந்த 3000 தொழிலாளர்களுடைய பசியைப் போக்குவதற்கு அனைவருக்கும் வேலைப் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாட்டை, முதலமைச்சர் அவர்கள் கூடிய சீக்கிரம் செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, அது பற்றி நம்முடைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கு இடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்னைச் சந்தித்து, குறிப்பாக கே. டி. கே. தங்கமணி அவர்கள் என்னைச் சந்தித்து அதுபற்றி விவரமாகப் பேசியிருக்கிறார்கள். அவரிடத்திலும் நான் சாதகமான பதிலே தந்து இருக்கிறேன். சட்டமன்றத்திலே கூட அதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கு இடையில் அந்தத் தொழிலாளர்களுடைய வாழ்வு நசிந்து போகாமல் அவர்கள் காப்பாற்றப்படுகிற வகையிலே, அந்தத் தொழிற்சாலை திறக்கப்படுகிற வரையில் அவர்களுடைய

கஷ்டங்களை உணர்ந்து இந்த அரசு அவர்களுக்கு நிவாரணத் தொகையாக, அந்த 3 ஆயிரம் பேர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 200 என்கிற அளவிலே அரசு முதலமைச்சர் நிதியிலிருந்து நிதி வழங்கியிருக்கிறது. எனவே அவர்களுடைய பிரச்சினையிலே இந்த அரசுக்கு மெத்தவும் கவலை உண்டு என்பதையும் விரைவிலே இந்தப் பிரச்சினை சுமூகமாக முடியும் என்பதையும் மாண்புமிகு அழகர்சாமி அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

(10.45)

திரு. குமரி அனந்தன்: மாண்புமிக்க சபாநாயகர் அவர்களே, இந்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிற்சாலையிலே மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய ஆணைக்கேற்ப 200, 200 ரூபாய் நிவாரணம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியானதாக இருந்தாலும் இந்தத் தொழிற்சாலை வேலை நிறுத்தம் நடப்பதற்கு முன்னாலேயே பல மாதங்களாக அவர்களுக்குப் பாக்கி இருக்கிறது. எனவே அவர்களுடைய பாக்கியைக் கணக்குப் பார்க்கின்றபோது ஒரு வருடத்திற்கு மேலே அவர்களுடைய பாக்கி இருக்கின்ற காரணத்தினாலே, அவ்வளவு நிலுவை இருக்கின்ற போது இந்த 200 ரூபாயைக் கருணையோடு கொடுத்தாலும்கூட அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக மிக விரைவிலே அந்த முடிவை எடுப்பேன் என்று முதல்வர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு காலதாமதம் ஆக வேண்டாம். விரைவில் எடுக்க வேண்டும்.

(உ) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவசமாக அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பெற்றது குறித்து—தொடர்ச்சி.

திரு. குமரி அனந்தன்: இன்னொன்று நமது முதலமைச்சர் சொன்னவுடனேயே நான் எழுந்தேன். தாங்கள் மாண்புமிகு அழகர்சாமி அவர்களை அழைத்துவிட்டீர்கள்.

சேலை, வேட்டி கொடுத்ததைப் பற்றி இங்கே சொல்கின்ற போது 50 லட்சம் சேலைகளைத்தான் தயார் பண்ண முடிந்தது; வேட்டிகளைத்தான் தயார் பண்ண முடிந்தது என்றார்கள். உண்மைதான். ஏனென்றால் சென்னையிலே இந்த ஜனதா ரகம் என்று சொல்கின்ற விலை குறைந்தவைகள் எதுவுமே